





- எமது சூழலில் கோணம் காணப்படும் 5 சந்தர்ப்பங்களைக் கூறுக.
- பாடப்புத்தகத்தில் 96 ஆம் பக்கத்திலுள்ள செயற்பாடு 1 ஐத் தெளிவாக விளங்கிக் கொள்க.
- பாடப்புத்தகத்தில் 97 ஆம் பக்கத்திலுள்ள பயிற்சி 7.1 ஐப் பூரணப்படுத்துக.
- பாடப்புத்தகத்தில் 98, 99 ஆம் பக்கங்களைச் சரியாக கற்றுக் கொள்க.
- அங்கு தரப்பட்டுள்ள செயற்பாடு 2 , செயற்பாடு 3 என்பவற்றை தெளிவாக விளங்கிக் கொள்க.
- செங்கோண வடிவத்தை வரைக.




- கடிகார முகத்தில் செங்கோண வடிவம் கிடைக்கும் சந்தர்ப்பங்களை மணித்தியால முள், நிமிட முள் என்பவற்றைக் கொண்டு வரைக.




- எம்மைச் சூழவுள்ள சுற்றாடலிலுள்ள செங்கோண வடிவம் காணப்படும் சந்தர்ப்பங்கள் 5 எழுதுக.
- பாடப்புத்தகத்தில் 101 ஆம் பக்கத்திலுள்ள பயிற்சி 7.2 ஐச் சரியாகச் செய்க.
- பாடப்புத்தகத்தில் 101, 102 ஆம் பக்கங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்க.

கூர்ங் கோணம், நேர் கோணம், விரி கோணம், பின்வளை கோணம் என்பனவற்றைச் செங்கோணம் தொடர்பாக வகைப்படுத்துக.




செங்கோகணத்திலும் குறைந்த பருமனையுடைய கோணம்

**கூர்ங் கோணம்**




இரு செங்கோகணங்களின் பருமனுக்குச் சமமான பருமனையுடைய கோணம்

**நேர் கோணம்**



செங்கோகணத்திலும் கூடிய  
ஆனால் நேர்  
கோணத்திலும் குறைந்த  
பருமனையுடைய கோணம்





**விரி கோணம்**





இரு செங்கோகணங்களிலும்  
கூடிய ஆனால் நான்கு  
செங்கோகணங்களிலும் குறைந்த  
பருமனையுடைய கோணம்

**பின்வளை கோணம்**

➤ பாடப்புத்தகத்தில் 102 ஆம் பக்கத்திலுள்ள செயற்பாடு 4 ஐத் தெளிவாக விளங்கிக் கொள்க.  
கீழேயுள்ள கடி்கார முகங்களில் காட்டப்பட்டுள்ள கோண வகைகளை எழுதுக.





➤ கீழே காட்டப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களில் காணக்கூடிய கோணங்களை எழுதுக.

A

E

H

L

M

T

V

W

Y

➤ பாடப்புத்தகத்தில் 103, 104, 105 ஆம் பக்கங்களிலுள்ள பயிற்சி 7.3 ஐச் சரியாகச் செய்க.